



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරැධිකාරකයා අල්ලගුණීමට ප්‍රත්වස්ජෙන්හැඳු හෝ කොරබලවන සොයාගැනීමට ප්‍රත්වස්ජෙන්හැඳු හෝ දැන්වීමක් ඩාරන අභ්‍යන්තර පොදිසියේ ඉංජ්ස්පෑක්ටර් ජනරාල්හැන නියන්ත කුටියකට කාමිදෙන්ට යෙදෙනුව, ඇඟ. යම් හෝ රුව දැන්වීමක් යම් වෙත තිබූ සම්භාශිතයෙන් ප්‍රත්වස්ජෙන්ට ප්‍රැථිමික පැමිහිලියන්ට යෙදෙනුව, ඇඟ. සැවතියික හිරකාරයින් අල්ලීමට කුයි හිරගෙවලට ඉංජ්ස්පෑක්ටර් ජනරාල්හැනගේ ඉල්ලියෙනුයි.

ගුර්ත්‍රවාලිකායා පිළිත්තක් අල්ලතා තිරුත්තුමකින් කණුපිළිත්තක්පත්ත් අත්‍යවික්කී පාවරුක්කුම් ප්‍ර්‍රොල්ල් ඉක්ස්පෑක්ටර් තොනර්වින්තා සිපාරිසිස්පෙරිල් නං කොටා ඕනෑම මිනින්දොම් තිරුත්තුමකින් වෙත්තිරුප්පවරුක්කා ඩිරෝත්මාය් ව්‍යුත් තුළවක්කපත්ම්. තපපිප්පොන් මධ්‍යියත්කාරරාරුප පිළිත්තව්කා වෙළුම්ති මධ්‍යියත් ද්‍රාස්පෑක්තර් තොනර්විත්ම කෙත්තුපත්තුක්මිකා ගොලාරාම්.

ACCUSED PERSONS WANTED.

BASTIAN HAWAGE THALANIS ; charged with dishonestly retaining a stolen bull at Godigamuwa about ten months before August 11, 1901; is a Sinhalese of the Hinnawa caste; religion, Buddhist; occupation, carter; age, about 48 years; height, about 5 ft. 11 in.; make, well built; complexion, fair; teeth, regular; hair, black, long, tied in a knot; beard and moustaches, long; has some smallpox marks on face; birthplace and general residence, Potupitiya; haunts Kamburagoda and Potupitiya; kept a mistress at Potupitiya, her name is Migel Hawage Elo Fernando; brothers, Bastian Hawage Seadoris Fernando of Potupitiya, Bastian Hawage Sedoris Fernando of Potupitiya, and Bastian Hawage Bastian Fernando of Ratmalana; is well known to the Police Headmen of Rambukkana, Potupitiya, Pohaddaramulla, and Kudawaskaduwa. The Police Magistrate of Panadure has issued warrant No. 10,927 for his arrest.

SILVA; charged with theft of Rs. 220 at Hill street on July 10, 1901; is a Sinhalese of the Dhoby caste; religion, Buddhist; occupation, washing clothes; age, about 42 years; above the middle height; make, slight; complexion, dark; eyes, dark brown, oval; hair, black, scanty, tied in a small knot; wears moustaches; beard, not very long; has a concave depression about two inches in diameter right over his head, caused by the removal of a portion of his skull, and wears a small turban (jatawa) to conceal this wound; birthplace, Galle; general residence, Pettah; haunts Kehelwatta, Colombo, and Moratuwa; has a family of two or three children; lived once in a house belonging to one Martinus Fernando of Maliban street at Pettah; is well known to all the dhobies who wash for the steamers in the Colombo port. The Police Magistrate of Colombo has issued warrant No. 71,629 for his arrest.

MUTTETTUWATTEGE TEVIS alias UPASAKAPPU; charged with robbery at Hiniduma on July 26, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; age, 25 years; height, about 5 ft. 6 in.; make, thin; complexion, fair; nose, large; teeth, regular, filed; eyes, whitish; hair, copper colour, short, tied in a knot; moustaches and beard, slight; birthplace, Aluttanayangoda Pahala in Mapalagama; general residences, Hiniduma, Bentota-Walallawiti korale, Omatta, Poddiwela, and Mattaka; haunts Udugama, Hiniduma, Habarakada, Panangala, and Mapalagama; single; brothers, Muttettuwattege Iseris, Muttettuwattege Abraham, and Muttettuwattege Selendris; a sister lives at Hiniduma; friends, Kedipe Kankauange Nonis and Hirimuthugodage Elias, both of Mapalagama; is well known to the Vidane Arachchi of Mapalagama, the Vidane Arachchi of Hiniduma, the Police Officer of Aluttanayangoda Pahala, and to the Constable Arachchi of Mapalagama. The Police Magistrate of Galle has issued warrant No. 12,217 for his arrest.

THIRAMUNI WILLIAM FERNANDO; charged with theft of cattle at Melegama on July 29, 1901; is a Sinhalese of the Hinnawa caste; religion, Buddhist; occupation, cinnamon-peeler; age, about 24 years; height, about 5 ft. 6 in.; make, well built; complexion, fair; nose, depressed at the root; mouth, small; teeth, small, and regular; eyes, small, round; hair, black, tied in a knot; moustaches, long; beards, full and cropped; chin pointed; bandy-legged; birthplace, Potupitiya; general residence, Molligoda; haunts Potupitiya, Pohaddaramulla, Molligoda, and Haltota; wife, Susabewage Malindo and two children living at Molligoda; brothers, Thiramuni Pedoris, Thiramuni John, and Thiramuni Podi Sinn, all of Potupitiya; sister, Thiramuni Noyya of Potupitiya; is well-known to the Police Headmen of Talpitiya, Molligoda, Potupitiya, and Pohaddaramulla. The Police Magistrate of Panadure has issued warrant No. 16,850 for his arrest.

PARIYA TAMBI; charged with theft at Errol estate, Hatton, on September 2, 1901; Tamil; religion, Christian (Baptist); occupation, house servant; age, 22 years; height, 5 ft. 2 in.; make, thin; complexion, brown; nose, flat; teeth, large; hair, short, can be tied; moustaches, slight; has a scar on the right hand near the shoulder; birthplace, Pudukota, India; general residence, Kandy; haunts Colombo; single; is well known to Rev. Mr. Isaac David of Kandy, Joseph of Kandy, and to G. S. Davadas, assistant teamaker of Errol estate, Hatton. The Police Magistrate of Hatton has issued warrant No. 34,429 for his arrest.

MUNISVARATAVAN; charged with an offence committed under section 302 of the Indian Penal Code at Padavunuri station; age, about 22 years; understands weaving; make, short; height, 5 ft. 3 in.; thin body; complexion, red; reported to have given complete shave to his head; sometimes works in Nallaperuman Pullay's house; resides in the estates near Padugal attached to Colombo; father, Madasamy Thavan of Colombo, native of Padur village, Tinnevelly district. Warrant issued in reference case No. 64 of Padavunuri station for his arrest.

The under-mentioned prisoner convicted in the Supreme Court for seven years escaped last night with prison trousers and cumby from Ratnapura.—

AMARATUNGE APPUHAMILAGE BRAMPY; age, 32 years; height, 5 ft. 2½ in.; Goigama caste; hair, cut; both arms vaccinated; has scars on left rib, right shin, bottom of left foot, and right ankle joint; birthplace, Negombo, Hapuwala; residence, Hediyawella, Hapitgam korale. A reward of Rs. 30 is offered for the recapture of the prisoner.

LOST, STOLEN, OR STRAYED.

STOLEN.

ON September 2, 1901, from the owner's house at Errol estate: 1 flannel coat, 1 alpaca umbrella marked "D. A. D." on handle, 1 cloth belt with a bunch of keys, 1 bottle ghee, 1 Jaffna cloth, 1 wooden pipe, 1 penknife, 1 Waterbury watch. Owner, G. S. Davadas, teamaker, Errol estate.

On September 12, 1901, from house No. 41 at New Nuwara Eliya street, Gampola: 1 German silver hunting watch marked "P. M." in the inner plate, 1 keyless lady's silver watch (No. 348,745), 25 bottles of medicine labelled

"Dawanagam" on them, 1 diary book, 9 medicine books, 4 Jotte books having seal of P. Paramananda, Binnani, R. W. W. C., ou them, 1 wooden box 2 ft. by $1\frac{1}{2}$ ft., Rs. 100 in notes and silver. Owner, Pandit Paramananda, India, now of Gampola.

On September 16, 1901, from a cooly line at Stanford Hill, Dikoya : Rs. 115 in cash, 12 silver tatu, 4 bangles 1 pair gold koppu, 1 pair gold onnappu, 4 silver studs attached to a chain, 1 laced white vaty cloth, 1 dyed cloth 1 silk handkerchief. Owner, Vadamala Kangani, Stanford Hill estate, Dikoya.

On September 16, 1901, from a cattle shed at Ambegamuwa street, Gampola : 1 pair cart wheels, 4 ft. 4 in. in diameter. Owner J. Edward, Gampola.

On September 16, 1901, from a fowl-house at Brunswick, Maskeliya: 1 white goose, 2 black and white geese, 1 black orpiment cock, 1 white and black spotted cock, 1 white and black spotted hen. Owner, Mr. W. F. Mackrae, Brunswick, Maskeliya.

On September 18, 1901, from the owner's house at Galpotta street: 1 gold waist-chain. Owner, Kana Sallam, Galpotta street.

REFERENCES TO PREVIOUS NOTICES.

SINGHE BABOO ACHCHIGE BABOO SINGHO, advertised for in "Hue and Cry" No. 1,865 of July 19, 1901
has been arrested.

TALDUWA POLWATTA LEKAMALAGE APPU SINNO, advertised for in "Hue and Cry" No. 1,865 of July 19, 1901, has been arrested.

TALDUWA POLWATTA LEKAMALAGE PERIS, advertised for in "Hue and Cry" No. 1,865 of July 19, 1901, has been arrested.

B. MARSDEN, advertised for in "Hue and Cry" No. 1,873 of August 16, 1901, has surrendered.

දෙප්පාරෝපජය කාරණාලුව සොයාගැන්ව ඕනෑකරණ අසවල්.

କୈରାନ୍ ବ୍ୟବୀରଣୀରେ ତଥିଲି 34,429 ପରିମ୍ବ କିଲୋମୀଟର ଅଛି ।

මෙහි පැහැ සඳහයෙන් පූරීමුලුයා; එයේ අවශ්‍ය තිබු වරද්චි පත්‍රකරණ ලාභුව කිරීමාරා; එයේ රැඹුම් දේ හිරිගෙදර කළුපන සහ කම්මිලු සම්පූර්ණ රැඹුම් නියාය :— නම්, අම්රදාය අප්පාම්ලාගේ බුම්පි; වයස, අවශ්‍ය 32ක්; උය, අවශ්‍ය 5ක් අඟල් 2ක්ද; ගුලය, හෙළුයෙම; සිංහකෝස කාපලා; අඩ්දෙක්ම් අඡවිදාලා; ඇෂා; ව්‍ය. පුද්ගල් දැඩු විනිශ්ච්‍ය තේ වෘත්ත කළ අඩ්දෙයේ සහ දැඩු ඇෂාවට සහ දැඩෙයේ කාලාල් ඇෂා; උපය සූජය, මියෙහි මුළු ප්‍රපාවලු; ගෙය; පදිංචි, හා පිටිගම්කෝසිරල් ශෙෂියාවුල්ලේ; මේ කිරීමාරා; ඇලුල්මට රැඹිගල් 30ක දැඩෙයෙන් උගේ.

கால்திடம், கொருபுறவுடைய அடிமையை விவரிக்க வேண.

ക്രാന്റീസ്

ඩී 1901 සැප්තැම්බර් 1 ම පෙර දින එරලුවයෝගේ අධිකිපාරයා ගෙයෙහිය : උග්‍රයේ කොටස 1 ඇ, මිලට D. A. D. දරය ඇලුපකාත්‍යවා ඒ ඇ, යුතුරුකායලුවක සෑග රෙදි පටිගෙන්ද, එලුම්පාලු බේක්ල 13, පයිජ්‍ය 1 ඇ, දැන එකිනෙ, 1 ඇ, ව්‍යවර්චිර චරලුවුප් 1 ඇ. අධිකිපාරයා, එරලුවයෝගේ පිට්තිකර ජී. ආයු. දේව්දා. විසින් 1901 ජූනි 1 ජ්‍යෙෂ්ඨ තිරි 12 ට මිනි නින් ගැමිඩිඡ එම්බිජ්‍යිඩ් පිට්තිකර 41 රුව පෙන්වා :

වලි 1901 කුට් සැර්ඩ්ස් මිලර විසින් දෙපාල නිසු ප්‍රතිඵල්ලිය විදිහිත අඩිය 41 දරක සයෙකුය : යට ගහැකුවේ P.M. දරක රෝමන රුදී කෘෂික මෙල්ලෝප්ප 1කි, යැරුරු හැඳු කේස්ට් වැඩුයෙන් රුදී රුදීප්ප 1කි, ඒකෙනු තුරු, මෙරය 348,745, පිට ලියාලි Dawanagam දරක බෙකෙනු බෝගල් 25කි, දික පෙ.න් 1කි, බෙකෙනු පෙ.න් 9කි, P. Paramananda, Binnani, R. W. W. C. සහ අඩිය, පැදැඩ්ලුව මුදුර දරක පැදැඩ්ලුව පෙ.න් 4කි, එ පෙන්වන්න 1කි, මක්ක අඩි 2 x 1කි, කාචිවලුන් සහ වොලුවලුන් පැපියල් 100කි. අධිකියාරයා, දියට ගම්බාල පරිංචි නොදායා මේ පැවතිනු සාරම් කුණු.

විජ්‍යතාව සහිත මෙම අනුග්‍රහ වැඩිහිටි විල් එකේ තුළු පැයි ලැයිලෙයි : කාසි වලිඟ රැසිදල 115, රිදු යෝමු 128, වලුද 48, රෝරන කොරපු කුවිවම 1ක, රෝරන මියරපු කුවිවම 1ක, දුඩු වැලකට අඩංගු රිදු කමිය බොහෝන 4ක, රෝරන 4ක, රෝරන අලුප පූඛ වේවිල 1ක, පාට රෙදී 1ක, පාට ලේඛපු 1ක. ඇසිනිකාරයා, දික්ත්වයේ උටුභපොති හිත් වන්නේ පදිංචි වේද්‍යා, උගා-කාන්.

. මි 1901 ක්‍රි යා පැහැලු මින් 18 වෙති දින ගළපෙන්ස් තිදියේ අධිකියාරකාගේ තෙහිය : රස්කරණ කානි 1 පි. අධිකියාරකා, ගළපෙන්ස් තිදියේ පැංච් කාඩ්ස්ලම්.

କୁଣନ ଦୂରମିଳିତ କ୍ଷୀରଙ୍ଗ ଗୁରୁ.

වශ්‍ය 1901 කුටු පුද්‍රයි වහා 19 වෙති දින අඩික 1,865 දරන තොරතු අල්ලන අනුබෑරේ ප්‍රසිඩ්ධිකර සිමුනු සිංහ බු ආච්චිත්‍ය බැඩිපිළියෝ අල්ලනට යොදාගැනීය.

වේ 1901 කුතු ප්‍රලෙස මි 19 වෙති දින අභියන්ත 1,865 දරක කොරුව් අල්ලක අතැබවේ ප්‍රකිඩිකර සිංහල කල්පට පෙළුවන්දෙය ලේකමාලා දෙය අප්පයිකියුදී සෑම අල්ලකට සෙදුනෙය.

වත් 1901 කු පුලිල සං 19 වෙති දහ අකිත 1,865 දරක හොරැස් අල්ලක අකබේරේ ප්‍රසිඩ්හර නිව්‍ය කළුව ලෙස්වන්නේ ලේකමල නේ පිටිස්ව අල්ලව යෙදුනෙය.

වසි 1901 සැමූ අගෝස්තු මහ 16 ලෙනි දින අඩිකා 1,873 දරණ කොරුන් අලරය අභ්‍යන්තර ප්‍රසිංහර සැමූනු ති. මරස්ටුව පෙනී ඇටුයේ.

படிக்கத் தீர்மான குற்றஞாட்டயை வர்களின் விபரம்,

பஸ்தியான் ஹெவகே தெலனிஸ்; ககுடகம் ஆண்டு தூவணிமீ ககங் திகதியிலிருந்து ஏறக் குறைய கடுமாதன் களுக்கு முன்பதாக கொடிக்கமுவாவில் கள்ளமரங்கள் நறிந்து நியாடமீனமாய் வைத்திருந்தானெனக் குற்றஞ்சா ட்டுப்பட்டவன்; சிங்களவன்; ஹின்னவா சாதி; புத்த சமயி; தொழில்-கரத்தை தூட்டுகிறவன்; வயது-ஏறக் குறைய சுதி; உயரம்-ஏறக்குறைய இடு அடிக்காக அங்குலம்; நல்ல தரேகம்; கேர்த்தியான நிறம்; பற்கள்-ஒழுங்கானவை; தலைமயிர்-கறுப்பு, சீளம், கொண்ணடையாய் கட்டப்பட்டது; மீசையும் தாடியும்-சீளம்; முகத்தில் கிள அம்மைத்தமும்புக்குண்டு; பிறதெவிடமும் பொதுயிருப்பிடமும்-பொரட்டுப்பிட்டியா; ஷசாடுமிடங்கள்-பொரட்டுப்பிட்டியா, கட்டுப்புக்காட; பொட்டுப்பிட்டியில் மீகள்தூவடை எலைவெர்னுண்டு என்பவளை வைத்திருந்தான்; சுகோதரர்-பொட்டுப்பிட்டியிலிருப்பவர்களாகிய பஸ்தியான் ஹெவகே சியடோற்றின் வெர்னுண் இவும், பஸ்தியான் ஹெவகே சுகோதரி வெர்னுண்டுவும், மஷ்மலாசீனயிலிருக்கும் பஸ்தியான் ஹெவகே பஸ்தியா வெர்னுண்டுவும்; ரம்புக்கானு, பொட்டுப்பிட்டியா, பொறுத்தரமூல்ல, குடவுக்கடுவ பொலிஸ் தலைமக்காரருக்கு இவளை நல்லாய்த் தெரியும். பாண்டுறை பொலிஸ் சீதவான் இவளைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்தின் இவக்கம் கடுகூன.

சில்வா ; கொடகம் ஆண்டு ஆட்மீர் கடுங்கி, தறில் ஸ்மீட்டிள் உடல் ரூபாய்களைக் களவரடினுமெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிக்காவன் ; வண்ணான் ; புத்த சமயி ; தொழில்-உபைபு வெளுக்கிறவன் ; வயது-ஏற்கு குறைய சூடு ; நடுத்தரத்துக்குமேலான உயரம் ; அவ்வளவு பலத்த திரேகமல்ல ; கறுவல் ; கண்கள்-சருமைகளாண்டு கிழம், முட்டைவுடவும் ; தலைமயிர்-கறுப்பு, சொற்பம், சிறு கொண்ட்டயாய் கட்டப்பட்டது ; மீக்கூயுண்டு ; தாடு-அதிகளீஸமல்ல ; மண்ணடைஒட்டு துண்டு ஒன்று எடுப்பத்தனால் உண்டான இரண்டுஅங்குல குறுக்களவுள்ள குளிசின்ற சிகியில் உண்டு ; இக்காயத்தை மறைக்கிறதற்கு சிறு கல்ப்பா போடுகிறவன் ; பிறங்களிடம்-காலி ; பொறுதிருப்பிடம்-பிறக்கோட்டை ; வைசாடுமிடங்கள்-தெலுங்வத்தை, கொழும்பு, மெராந்து ; களியாணம் முழித்தவன் ; இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுண்டு ; ஒருமூறை பிறக்கோட்டையில் மெளிபன் தெருவிலி ருக்கும் மாட்டின்கீர்த்துமூன்றுவின் வீட்டில் குடியிருந்தார்கள் ; கொழும்பு தூக்கறுமகத்திலிருக்கும் புகைக் கப்பல்களுக்கு வெளுக்கிற வண்ணுருக்கு இவளை நல்லாய்த் தெரியும். கொழும்பு பொலின் கீதவரன் இவளைப் பிடிக்கவிட்டிருக்கும் வருங்கின் இலககம் எக்கிது.

முட்டெடுவத்தகே தேவின் அல்லது உபசேக்க அப்பு; ககுங் ம் ஆண்டு ஆந்தி உடன் வை, ஹினிபா என்னுமிடத்தில் அந்தப்பறித்தானெனக் குற்றஞ்சூட்டப்பட்டவன்; சிங்களவை; சொய்கமச் சாதி; புத்தச சமயி; யயத-டெடி; உபரம்-உறக்குறையை இடி அகி; மெஸ்லிய திரேகம்; கேர்த்தியாங் சிறம்; மூக்கு-பெரிய து; பம்ப்-ஒழுங்கானவை, அராவுப்பாட்டவை; கண்கள்-வெண்ணும்; தலையியர்-செகினிறம், கட்டட, கொண்டையரை கட்டப்பட்டது; சொற்ப மீ-கசயும் தாழையும்; பிறந்தவிடம்-மாப்பளகமத்திலிருக்கும் அனுச்தயான்வந்தகாடபறை; பொறுதிருப்பிடங்கள்-ஹினிசிமா, பெண்ணெடாடவள்ளவரிடி. கோற்னி, ஓமத்த, பொடி வெல், மட்க்கி; ஒசு; மீடந்கள்-டெடுக்கி, ஹினிசிமி, ஹுபநக்கட, பஞ்சங்கல, மாப்பளகம்; கவியாளனம் முடியாதவன்; சாகோ தரர்-முட்மெ-விவத்துக்கே இசைன், முட்டெடுவிவத்துக்கே ஏப்பிறவறாம், முட்டெட்டுவிவத்தகே செலவன்ஷ்டின்; ஹினி மோ என்னுமி-க்கில் ஒரு சாகோதிரிமிருக்கிறுன்; சினேகிதம்-மாப்பளகமத்தைக்கீசேர்ந்தவன்களாகிய கெழுப்போடு காண்டுகே நேரனிசு, ஹினிமுத்துக்கொடுக்கே எலாயாசம்; மாப்பளகம் விதானை ஆசூச்சிக்கும், ஹினிசிமெ விதானை ஆசூச்சிக்கும், அத்தனையில்கொடுப்பறை பொலிஸ் உத்தியோகன்த்தனுக்கும், மாப்பளகம் கொள்கித்தாப்பல் ஆசூச சிக்கும் இவ்வினை எல்லாய்த் தெரியும். சாலிப் பொலிஸ் தீவான் இவ்வினைப் பிடிக்க விட்டிருக்கும் விழுங்கின் இக்கும் குத்துகள்.

திருமூனி வல்லியம் வெர்ணன்டு ; கங்க 5 ம் ஆண்டு ஆடிமா உகந் த, வெல்கமத்தில் மாடுகளவாடினு செனக்கு முறைஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; ஸ்வின்னவர சாதி ; புத்த சமயி ; தொழில்-கறவுறப்பட்டை பேர்க்கிறவன் ; வயது-ஏறக்குறைய உசு ; உயரம்-ஏறக்குறைய இ அடி கு அங்குலம் ; எல்ல திரேகம் ; நேர்த்தியரன நிறம் ; முக்கு அடிமில்-பதிவு ஒன்றுண்டு ; வராயும் பற்களும்-சிறியவை ; பற்கள்-ஒழுங்கானவை ; கணக்கள்-சிறியவை, உருளை ; தலைமயிர்-கறுப்பு, கொண்டையாய்க் கட்டப்பட்டது ; மீசை-கிளை ; தாழி-கத்தரிக்கப்பட்ட து ; மேவாய்க்கட்டை-கரியது ; கோணல் காலகள் ; பிறந்தவிடத்-பொட்டுப்பிடிடி ; பொதுமிழுப்பிடிட-மொலி கொடா ; ஆசாடுமிடங்கள்-பொட்டுப்பிடி, பொறுத்தறமுல்ல, மெலிகொடா, தறப்பொடா-ட ; கலியாணம் மூங் தவன் ; மணைவி-குசேஹேவகே மெலின்டோவும் இரண்டு பிள்ளைகளும் மொலி கொடையிலிருக்கிறார்கள் ; சகோதரர்-திருமூனி பெட்டோரிஸ், திருமூனி ஜோன், திருமூனி பொடிசிஞ்சோா ; சகோதரி-திருமூனி கொய்யா ; எல்லாரும் பொட்டுப்பிடியிலிருக்கிறார்கள் ; தலபிடி, மொலிகொடா, பொட்டுப்பிடி, பொறுத்தறமுல்ல பொலி ஸ் தலைமக்காரர்களுக்கு இவளை நல்லாய்த் தெரியும். பாண்க்தறை பொலிஸ் சிதவான் இலக்ஷப் பிடிக்க விட்டி டிருக்கும் விருந்தின் இலக்கம் கடுவிடு.

பெரியதமில் ; கூடாக ஆண்டு புரட்டாசிமீ உங்கள், தொப்பித்தோட்டத்திலிருக்கும் ஏற்ற தோட்டத்தில் களவாழ்ந்துள்ளனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; தமிழன் ; சிற்றூதை சமயி (பெப்டிஸ்ட்) ; தொழில்-வீட்டு வேலைக்காரன் ; வயது-உடை ; உயரம்-இட அடிகளும் ; மெல்லிய தேகம் ; கபில நிறம் ; மூக்கு-தட்டை ; பற்கள்-பெரியவை ; தலைமயிர்-கட்டை, முடியக்கூடும் ; மீதை-அருமைபுதி ; வளது கையில் தோன்றுக்கூடிட்ட ஒரு தழும்பு உண்டு ; பிறந்தவிடம்-இந்தியரவிலிருக்கும் புதக்கோட்டை ; பொதுமிகுப்பிடம்-கண்டி ; ஜெசாடு பிடம்-கொழும்பு ; கலியாணம் முடியாதவன் ; கண்டியிலிருக்கும் ஜூசக் டேவிட் பாதிரியாருக்கும், கண்டியிலிருக்கும் யோசேப்புக்கும், ஏற்ற தோட்டத்தில் உதவியிறி ரேமக்கர் ஜி. எஸ். தேவதாசக்கும் இவளை நல்லாய்த் தெரியும். தொப்பித்தோட்டத்து பொலஸ் நீச்வான் இவளைப் பிடிக்க விட்டிருக்கும் விழுந்தின் இலக்கம் கூசுகூசு.

முனிஸ்வர தேவன் ; படவுறுதி ஸ்டேசனில் இந்திய பினால் கோட்சட்டத்தின் கூடம் பிரிவின்படி குற்ற ஞபெய்தரனென்று குற்றஞ்சாட்டப்பட்டவன் ; வயது-ஏறக்குறைய உல ; நெய்கிறபணிவிஷட தெரியும் ; கட்டடத் ; மெல்லிய திரேகம் ; சிவலீ ; உயம்-டி அடி கு அங்குலம் ; தலையை முளைத்திலாய் சுவரம்பண்ணியிருக்க ஸ்ரூபெனன்று சொல்லப்பட்டிருக்கு ; சிலவேளைகளில் நல்லபெருமான புள்ளை வீட்டில் வேலைசெய்கிறவன் ; கொழு ம்பைச்சேர்ந்த பாடுகள்லில்லிருக்கும் தோட்டங்களில் சீவிக்கிறுங் ; தகப்பன்-கொழும்பிலில்லிருக்கும் மாடசாமி தேவன் ; தகப்பனின் சுசேச ஈர்-தின்னவேல குறிச்சியிலிருக்கும் பாடுர் கிராமம். இக்குற்றவாளியைப் பிழக்கும் படி படவுறுதி ஸ்டேசன் கூசு ம் இலக்க வழக்கில் விறுந்த விட்டிடுக்கு.

କ୍ଷମ ଚୋଳପଟ୍ଟ କପିନ୍ଦୀଙ୍କୋଟିଲେ ଏ ଵରୁଷ ମନ୍ତ୍ରିଙ୍କ ଶିରପପୁରେମତ୍ତ ମନ୍ତ୍ରିଯକାରଙ୍କ ମନ୍ତ୍ରିଙ୍କ କାଳ କଟକ୍ଷୟାତ୍ମମ କମ୍ପିନ୍ଡୀତ୍ତମ ଗେହରୁ ଉରବ ଇରାତ୍ତିନିପୁରିଯିଲରୁକୁ ତ ତପଥି ଉତ୍ସବିତ୍ତାଙ୍କ :—

அமரத்துங்க அப்புறூமில்லகே பிரும்பி ; வயது-ஈல் ; உயர்ம்-டு அடி-உதி அங்குலம் ; கொய்க்கம சாதி ; தலைமயிர்-வெட்டப்பட்டது ; இரு புயக்களிலும் பால்குத்தியிருக்கு ; இடது விலாவிலும் வலது முன்னங்காலிலும், இடது புரதச்சின் அடியிலும், வலது கணைக்கால் மொளியிலும் தழும்புகளும் உண்டு ; பிறங்கவிடம்-நீர்கொரும்பு ஹப்புவலனு ; இருப்பிடம்-ஹப்பிட்டிகம் கோறனையிலிருக்கும் ஷிடியவெல. இவனைப் பிடித்துக்கொடுப்பவருக்கு ரூபாய் கூட நன்கொடை கொடுக்கப்படும்.

காணுமற்யோன்று, களவுபோன்று அல்லது அவைக்குதிரோன்று.

களவுபேரன்று

ககங்க ம் ஆண்டு புரட்டாசினா உ ஸ் வி, எறல் தோட்டத்தில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து: விளா-னஸ் கோட்ட க, அலப்பக்கா துடை க, கைபிடியில் D. A. D. அடையாளமுண்டு; ஒரு கேரர்வை துறப்புகளுடன் சீலிப்பட்டி ஏ, ஒரு போத்தல் நெய், இயாழ்ப்பாண வேட்டி க, மரச்சுக்கான் ச, பேசினக் கத்தி க, வாட்டர்பரி கடிகாரம் க. சொந்தக்காரன், ஜி. எஸ். தேவதாஸ், நீமேக்கர், எறல் தோட்டம்.

காலங்களில் பூர்வானான் கூடாது, கம்பளியிலிருக்கும் புதிய நவமேலி ஸ்ரேட்டிலிருக்கும் சுதம் திலக்க வீட்டிலிருந்து : உள்தாட்டில் P. M. அடையாளமுள்ள ஜர்மன் வெள்ளி ஹன்டிங் கட்காரம் க, தறப்பு பிறிம்பாயில்லாத கூசுஏஸ்டி ம் திலக்கமுள்ள துரைச்சாணியின் வெள்ளி கட்காரம் க, மருந்துகள் கொண்ட போத்தல்கள் உடு, போத்தல்களில் Dawanagam என்ற ஏழுதிய தண்டு ஒட்டியிருக்கு, முத்திரையில் P. Paramananda, Biunani, R. W. W. C. என்ற குத்திய “ஜோதி” புத்தகங்கள் க, உ X கு அடி பிரமாண முள்ள மரப்பெட்டி க, தாள்களாகவும் வெள்ளி நாண்யமாகவும் ரூபாய் க100. சொந்தக்காரன், பரமனந்த பண்டிதர், நெடியர், சுற்சாலம் கம்பளை.

காலக் காலங்குடி பூர்ட்டாசிமீ கால் வை, முக்கோயாவில்குக்கும் ஸ்டேன் வொட்ட் ஹில்லில் ஒரு காலினை விருந்து : காசு ரூபாய் ககடு, வெள்ளி தாயித்தகள் கக, காப்புகள் சு, பொன் கொப்பு சோடி க, பொன் ஒன்னப் பு சோடி க, சுக்கிளையில் தொடுத்த வெள்ளி பொத்தான்கள் சு, சுருகை வேட்டி க, சாயவேட்டி க, பட்டு கை வேண்டி க. சொந்தக்காரன், வேதமலை கங்காணி, ஸ்டேன் வொட்டுஹில் தோட்டம், முக்கோயா.

ககுட மதுவுடு புரட்டாசிரு கூகுங் கூ, மஸ்கேவிலிவிருக்கும் பிறங்கல்விக் தோட்டத்தில் ஒரு கோள் விட்டிலிருக்கு : வெள்ளை வாத்துக், கறுப்பு வெள்ளை கிற வாத்துகள் உ, கறுப்பு ஓர்ப்பிமெண்ட் சாவல் க, வெள்ளை கறுப்பு புள்ளிகள் விழுந்த சாவல் க, கறுப்பு வெள்ளை புள்ளிகள் விழுந்த கோளி க. சொந்தக்காரன், மெஸ்டர் ப்ரின்யு, எவ். மெக்ரே, பிறங்கல்விக் தோட்டம்.

கோகம் ஆண்டு பாட்டாசின் காலத்தில், கல்பொட்டத் தெருவில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : பெண் இடிப்புச் சங்களி க. சொந்தக்காரன், க. செல்லம், கல்பொட்டதெரு.

முன் அறிவித்தலகளைக் குறித்த விளம்பரங்கள்.

“கிங்கு பட்டுத்துக்கொண்ட சுறுசுறு ஆட்டம் காக் கூட திகழியக்கொண்ட காருகள் ம் இலக்க “கிழு எண்ட கிறை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் பிக்கக்கப்பட்டார்.

தலைவர்கள் வட்டம் லெக்கமானகே அப்புசின்னே ; ககங்கம் ஆண்டு ஆடி மா கக ந் திகதியைக்கொண் - சுருக்கு ம் லிலக “கிழு எண்ட கிறை ” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் பிழக்கப்பட்டான்.

தல்லிலெபாளவுத்தை வெக்கமலாகே பீறின் ; கூகும் ம் ஆண்டு தூத்யோ கை ந் திகதியைக்கொண்ட கறகடு ம் இலக்க “கிழு எண்ட கிறை” யில் பூர்சித்தப்படுத்தப்பட்ட வென் பிழக்கப்பட்டான்.

Police Office,
Colombo. September 21. 1901

O. L. TRANCHELL,
for L. F. KNOLLYS,
Inspector-General of Police.